



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 04.09.2019

முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 1456/B/18

திருமதி.எஸ்.கே.சிவகாமி

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
ஊத்துக்குளி
திருப்பூர் மாவட்டம்

பொது அதிகார அமைப்பு

ஆணை

இவ்வாணையத்தால் இன்று (04.09.2019) நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திருமதி.எஸ்.கே.சிவகாமி அவர்கள் ஆஜராகவில்லை. இருப்பினும் மனுதாரரால் அனுப்பப்பட்ட கடிதம், விசாரணை முடிந்த பின்பு 05.09.2019 அன்று தான் ஆணையத்தால் பெறப்பட்டது. மனுதாரரின் கடிதமும், அவரது வருகையின்மையும் ஆணையத்தால் பதிவு செய்யப்படுகிறது. பொதுத் தகவல் அலுவலர், திரு சி. நந்தகோபால், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் (பொ), ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகம், திருப்பூர் மாவட்டம் அவர்கள் இன்றைய விசாரணைக்கு ஆஜரானார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 05.12.2017 தேதியிட்ட மனுவில், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், செங்காளிபாளையம் கிராமம், 4/83, நல்லாகவுண்டன் தோட்டம் என்ற முகவரியில் வசிக்கும் கே.சிவசாமி, த/பெ (லேட்) காளியண்ணகவுண்டர் என்பவர் ரீ.ச.30 மற்றும் 28/11 புலம் வண்டிப்பாதை (கூட்டுப்பாதை)

முள்வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அளித்த புகார் மனு சம்பந்தமாக தகவல் கோரி திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு மனு செய்துள்ளார். தமக்கு தகவல் கிடைக்கப் பெறாததால் மனுதாரர், தான் கோரியுள்ள தகவல்களை தனக்கு பெற்றுத் தருமாறு தெரிவித்து 15.01.2018 தேதியிட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலக மேல்முறையீட்டு அலுவலருக்கு அனுப்பி வைத்துள்ளார். மேல்முறையீட்டு மனுவிற்குப் பின்னும் தகவல் கிடைக்கப் பெறாததால் மனுதாரர் 23.02.2018 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (04.09.2019) இவ்வாணையத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

3. இன்றைய விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் மனுதாரருக்கு தகவல்கள் 19.04.2018 அன்று பதிவஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்து, பதிவஞ்சல் ரசீதின் நகலை ஆணையத்தில் சார்வு செய்தார். இருப்பினும் மனுதாரர் இன்றைய விசாரணைக்கு ஆஜராகாத பட்சத்தில், மேற்படி தகவல்களை மனுதாரருக்கு மீண்டும் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்க பொதுத் தகவல் அலுவலருக்கு ஆணையம் உத்திரவிட்டு, ஆவணங்கள் அடிப்படையில் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகக் கருதி, வழக்கின் விசாரணை முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 1456/B/18

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
ஊத்துக்குளி
திருப்பூர் மாவட்டம்

திருமதி.எஸ்.கே.சிவகாமி,
த/பெ (லேட்) காளியண்ண கவுண்டர்,
எண்.4/83, நல்லாக்கவுண்டன் தோட்டம்,
செங்காளிபாயைம்,
காவுத்தம்பாளையம் (அஞ்சல்),
குன்னத்தூர் (வழி),
ஊத்துக்குளி வட்டம்,
திருப்பூர் மாவட்டம் - 638 103